

எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய | இ-ஷாப்பிங் |



Search



Tuesday, September 14, 2010 9:47 PM IST

	முக்கியச் செய்திகள்	தமிழகம்	இந்தியா	உலகம்	தலையங்கம்	கட்டுரைகள்	பிற பதிப்புகள்	மாவட்டங்கள்
	தற்போதைய செய்திகள்	வேலைவாய்ப்பு	விளையாட்டு	கல்வி	வார இதழ்கள்	உலகத் தமிழர்கள்	கிரிக்கெட்	இ-பேப்பர்



உலகத் தமிழர்கள்

செய்திகளை அனுப்ப: dinamaninews@rediffmail.com

புளோரிடாவில் தலகாசி இந்தியக் கழகத்தின் கலை விழா

First Published : 14 Sep 2010 12:55:02 PM IST

Last Updated : 14 Sep 2010 01:03:06 PM IST



வட அமெரிக்கா, ஃப்ளாரிடாவில் உள்ள தலகாசியில்

கடந்த வாரம், தலகாசி இந்திய கழகம் (www.iatlh.org) இந்திய சுதந்திர தினவிழா மற்றும் கலைவிழாவைக் கொண்டாடியது. இந்நிகழ்வில், கழகத்தின் 200 உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தோர்களும், 250 பொது மக்களும் பங்கு கொண்டார்கள். சிறு குழந்தைகள், கல்லூரி மாணவர், மாணவியர் மற்றும் பெரியவர்களும் பங்கு பெற்ற அந்த விழாவை ஃப்ளாரிடா மாநில பல்கலைக்கழக இளங்கலைப் பட்டப் பிரிவின் தலைவி ஆரம்பித்து வைத்தார். இந்திய மற்றும் அமெரிக்கா கொடி திறப்பின் பிறகு அனைவரும் தேசிய பாடல்களைப் பாடினார்கள். கலைவிழா உடனே துவங்கியது.

கலைவிழாவில் சிறுவர், சிறுமியர், பெரியவர்களின் கர்நாடகப் பாடல்களும், பரத நாட்டிய ஆடல்களும், வாத்திய இசைகளும், நகைச்சுவை நாடகங்களும் நடைபெற்றன. அப்படி நடைபெற்ற கலை விழாவில், தஞ்சாவூர்-தலகாசி என்பது ஒரு நகைச்சுவை வசன நாடகம்.

விவேக் மற்றும் தாயுமானசாமி சோமசுந்தரம் எழுதி நடத்த அந்த நாடகத்தில், சுந்தரம் மாமா தஞ்சாவூரிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் தன் அக்கா ஸ்வர்ணாவின் தலகாசி வீட்டுக்கு முதன் முறையாக வருகிறார். அவரை வரவேற்க அக்காவின் மகன், விக்ரம் விமான நிலையத்துக்கு வருகிறான். அங்கு தொடங்கும் உரையாடலில், மாமா சுந்தரம் இந்திய ஆங்கிலத்திலும், விக்ரம் அமெரிக்க ஆங்கிலத்திலும் பேசும் போது இருவரும் ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மாமாவின் ஆங்கிலத்தை விக்ரம் சரி செய்ய, மாமா விக்ரத்தை பரிகரிக்க, இதைக் கேட்பவர்களுக்கு அவர்களின் பேச்சு வார்த்தை ஒரு நகைச்சுவை விருந்தாக அமைகிறது. வீடு வந்த பிறகும் விக்ரமின் படிப்பும் பிற்கால வேலை பற்றிய பேச்சும் சிரிப்பை உண்டு படுத்துகிறது.

புகைப்படங்கள்



குற்றாலநாதர் கோயில் கும்பாபிஷேகம் 27.08.2010

ரஜினி மகள் சுவந்தர்யா திருமணம் - பாகம் 1

சுவந்தர்யா திருமணம் - பாகம் 2

சுவந்தர்யா திருமணம் - பாகம் 3

சுவந்தர்யா திருமணம் - பாகம் 4

சுவந்தர்யா திருமணம் - பாகம் 5

மேலும் படங்கள்...

பிற செய்திகள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்: கருத்து பரிமாற்ற நிகழ்வு

குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

புளோரிடாவில் தலகாசி இந்தியக் கழகத்தின் கலை விழா

ஜார்ஜியா கொலம்பஸ் மாநகரத்தில் தமிழர் கோடை விழா

சொல் புதிது- இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு

ஈகைப் பெருநாள் சிந்தனைகள்

பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அறநலத் திட்டங்கள் அறிவிப்பு

கோடை விழா 2010 செயல்பாடு திட்ட கூட்டம்

அபுதாபியில் தர்பியா நிகழ்ச்சி

தமுமுக-வின் அமீரக பொதுக்குழு

த.பாரெஜ்-ஜித்தா நடத்திய இ.ப்தார் நிகழ்ச்சி

ஜெத்தா தமிழ் சங்கம் - ரமதான் நோன்பு

இந்த நாடகம் நல்லமுறையாக அமையவே, 10,000 கிராமங்கள் (10,000 Villages) என்கிற நியாயவிலை கடையின் (Fair-Trade Stores) நிர்வாகி இருவரையும் அழைத்து அவர்களது கடையின் 5-வது ஆண்டுவிழாவின் போதும் நடக்கச் சொன்னார்கள். 30-40 பேர் நாடகத்தை ரசித்தார்கள்.

இதே நாடகம் அடுத்த வாரம் தலகாசி முதியோர் விடுதியின் நிதி திரட்டு விழாவிலும் நடக்கவிருக்கிறது.

(செய்தி: தாயுமானசுவாமி, ஞானபானு சோமசுந்தரம்: தலஹாசி)

உலகத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் dinamaninews@rediffmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

Email Print Delicious Digg Facebook Twitter

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

இ-மெயில் *

பெயர் *

சரிபார்ப்பு எண் *

5451334

மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திறக்கும் நிகழ்ச்சி

பஹ்ரைனில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

ஷார்ஜாவில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் சுதந்திர தினவிழா

TNTJ ரியாத் மண்டலத்தின் செயற்குழுக் கூட்டம்

ஜித்தா மண்டல சலைமானியா கிளையில் தர்பியா நிகழ்ச்சி

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை